



இந்த வசந்த பருவத்தில் குடியிருப்புவாசிகளை பாதுகாப்புடன் இருக்க வேண்டி நகர நிர்வாகம் நினைவூட்டுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 17, 2021) – எதிர்வரும் மிதவெப்ப வானிலை காரணம் காட்டி, இந்த வசந்த பருவத்தில் பாதுகாப்புடன் இருக்குமாறு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டுகிறது. பருவநிலை மாற்றம் என்பது பல்வேறு இன்னல்களைக் கொண்டு வந்துவிடும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

இப்போதைக்கு ஐஸ்கட்டி குப்பைகள், பனித்துகள் மற்றும் பனிக்கட்டி சேருதல், மற்றும் வரவிருக்கின்ற வசந்தகால மழை போன்ற இந்தக் குளிர்காலத்தின் பலதரப்பட்ட நிலைமைகள் காரணமாக, சராசரிக்கும் அதிகமான வெள்ள அபாயம் இருக்கும் என நகரின் அவசரகால மேலாண்மை அலுவலகம் குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வெள்ளப்பாதுப்பு குறித்த பின் வரும் குறிப்புக்களை மனதில் கொள்ளவது அவசியம் :

- போலீஸ், தீயணைப்பு அல்லது ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால தேவைகளுக்கு 9-1-1 என்ற எண்ணை உடனடியாக அழைத்தல்.
- நகராட்சியின் உள்ளூர் சாலைகளில் வெள்ளம் பாய்தல், அடைபட்ட சாக்கடைகல் அல்லது தரைக்கு அடியிலான தளத்தினை வெள்ளம் சூழ்ந்துகொள்ளுதல் போன்றவற்றுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் [311](#).
- ஓடைகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் வரம்புக்கு மீறி உயர்தலைப்பற்றி தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய இடம் [கிரெடிட் வேல்லி கன்சர்வேஷன் அத்தாரிட்டி\(Credit Valley Conservation Authority\)](#) காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்பு கொண்டு, வெள்ளக் கடமை அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
- உங்கள் உடமையை பத்திரப்படுத்திக் கொள்ளவும். வெள்ளம் ஏற்படும் முன்பாகவே தண்ணீர் வடிவதற்கான பாதையை சீரமைக்கவும். பாதுகாப்பாக இருக்கும் எனும் பட்சத்தில் உங்கள் சொத்து இருக்கும் பகுதியிலிருந்து அருகாமையில் இருக்கும் நீர்பிடி தொட்டி அல்லது தெருவிற்குள் நீர் சுலபமாக செல்ல பாதையை சீரமைக்கவும். உங்கள் சொத்தில் சேர்ந்திருக்கும் அதிகப்படி பனித்துகளை அகற்றவும். நீர்பிடி தொட்டிகள், நீர் கீழிறங்கும் வழிகள் அடைப்பில்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
- வெள்ளம் ஏற்பட்டுவிட்டால், தண்ணீர் ஊடாக நீங்கள் நடந்து செல்ல வேண்டி வந்தால் மின்சாரத்தை துண்டிக்க முயற்சிக்க வேண்டாம். மின்சாரத்தை துண்டிக்க அதற்கான துறையினராகிய Alectra அமைப்பை அழைக்கவும். மின்சார இணைப்பு இருக்கக்கூடிய இடங்கள், வீட்டுபயோக சாதனங்கள் கம்பி வடங்கள் இருக்கக்கூடிய அறைகளில் ஒருபோதும் நுழைய வேண்டாம்.



- வெள்ளம் வடிந்துவிட்டபின்னர், சக்தி மற்றும் தண்ணீர் கசிவு தொடர்பான நீண்டகால ஆபத்துக்களுக்கு எதிராக உங்கள் வீடு/சொத்து ஆகியவற்றை முறையாக தூய்மை செய்வதை உறுதி செய்யவும்.
- வெள்ளம் பாயும் சாலைகளில் நடக்கவோ வாகனம் செலுத்தவோ வேண்டாம். தண்ணீர் நிரம்பியிருக்கும் சமயத்தில் சாலைகளில் மற்றும் நடைபாதைகளில் பாதுகாப்பு அபாயமும் கூடுதலாக இருக்கும்.

குடியிருப்புவாசிகள் ஆறுகள், ஓடைகள் மற்றும் குளங்களில்(வெள்ள நீர் சூழ்ந்த குளங்கள் உள்பட), நீர்தேக்கநிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரமான நிலங்களில் சறுக்கு விளையாட்டு விளையாட வேண்டாம்; இவற்றில் மாறிக்கொண்டே இருக்கும் வெப்ப நிலைகளால் பனித்துகளும் ஐஸ்கட்டியும் கரைந்து பாதுகாப்பின்மை கொண்டிருக்கலாம் என்பதுடன், பாதுகாப்புக்காக மேற்பார்வையிட யாரும் இருக்க மாட்டார்கள். இம்மாதிரியாக சறுக்கு விளையாட்டு விளையாடக் கூடாதென அறிவுறுத்தும் அறிவிப்புப் பலகைகளை உள்ளூர் ஆறுகள் மற்றும் குளக்கரைகளில் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினர் வைத்திருக்கிறார்கள். [நகரின் பூங்கா நிலங்களுக்கான உப சட்டத்தின்படி \(City's Park Lands By-Law\)](#) சறுக்கல் விளையாட்டு விளையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து ஏனைய நீர்வழிகளில் அல்லது ஏரிகளில் இப்படிச் செய்வது சட்ட மீறலாகும். விதிகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கு அதிகபட்சமாக \$5,000 அபராதம் செலுத்தவேண்டி வரலாம்.

இந்த வசந்த பருவத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதற்கும் தொடர்புகள் மற்றும் ஆதாரவளங்களுக்கான முழு பட்டியலுக்கும் வருகை தரவும்: www.brampton.ca

-30-

ஊடக தொடர்பு

குர்வீந்தர் சிங்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-2028 | Gurvinder.A.Singh@brampton.ca